

ஆய்வுக் கட்டுரைக்கான விதிமுறைகள்

I. கட்டுரை எழுதும்முறை

1. ஆய்வுக் கட்டுரை வழங்கும் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வழங்க வேண்டும்.
2. ஆய்வாளர்கள் தங்கள் சொந்தச் சிந்தனையில் உருவான கட்டுரைகளையே அனுப்ப வேண்டும்.
3. இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.
4. இரண்டு ஆய்வாளர்கள் இணைந்து கட்டுரை வழங்கும் பொழுது தொடர்புகொள்ள வேண்டிய ஆய்வாளர் (Corresponding Author) பெயருக்குமுன் * என்ற குறியீட்டால் சுட்ட வேண்டும்.
5. ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் முன்னுரை, முடிவுரை ஒரு பத்தி அளவில் (5 வரிகளில்) அமைதல் வேண்டும்.
6. ஆய்வுக் கட்டுரையை Unicode எழுத்துருவில் அனுப்புதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு 11 point அளவில் தடித்த எழுத்துக்களிலும் பக்கத் தலைப்புகள் 10 point அளவில் தடித்த எழுத்துக்களிலும் இருத்தல் வேண்டும். ஒரு பத்திக்கும் மற்றொரு பத்திக்குமான இடைவெளி Double line space அளவிலும் ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்குமான இடைவெளி, பக்கத் தலைப்பிற்கும் பத்திக்குமான இடைவெளி, அட்டவணை இருப்பின் அதற்குரிய இடைவெளி அனைத்தும் Single line space இடைவெளியில் இருத்தல் வேண்டும்.
7. ஆய்வாளர்கள் சுருக்கக் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இலக்கியப் படைப்புகளிலிருந்து சான்று சுட்டும்போது புறநானூறு, 251 என்றும் முல்லைப்பாட்டு, அடி 150 என்றும் குறிப்பிடவும். ப..5 என்பதைத் தவிர்த்து பக்கம் 5 என்றும் பக். 5, 6 என்பதைத் தவிர்த்து பக்கங்கள் 5, 6 என்றும் குறிப்பிடவும்.
8. தமிழ் மேற்கோள் சான்றுகளைப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும்.

நாளிதழ் செய்தி - செய்தித்தாளின் பெயர், நாள் (16-01-2018), பக்கம்

இணையச் செய்தி - இணைய முகவரி, இணையச் செய்தியின் தலைப்பு

ஆய்வேட்டுச்செய்தி - ஆய்வாளர் பெயர், ஆய்வேட்டின் ஆய்வுத்தலைப்பு (முனைவர் பட்ட

ஆய்வேடு / இளம் முனைவர் பட்ட ஆய்வேடு / எம்.ஏ. பட்ட ஆய்வேடு)

ஆண்டு, பக்கம்

கள ஆய்வுச்செய்தி - களஆய்வுத் தகவலாளர் பெயர், பணி, இடம், நாள்

நேர்காணல் செய்தி - நேர்காணல் தரப்பவர் பெயர், பணி, இடம், நாள்

தொலைக்காட்சிச்செய்தி - செய்தியாளர்கள் பெயர், நிகழ்ச்சியின் பெயர், தொலைக்காட்சியின்

பெயர்,

நாள்

9. தமிழ்க்கட்டுரைகளாக இருப்பின் அதன் ஆய்வுச்சுருக்கத்தை ஆங்கிலத்தில் தர விருப்பமுடையோர் ஒரு பக்க அளவில் தரலாம்; ஆங்கிலக் கட்டுரைகளாக இருப்பின் அதன் ஆய்வுச் சுருக்கத்தைத் தமிழில் தர விருப்பமுடையோர் ஒருபக்க அளவில் தரலாம்; இல்லையெனில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தரலாம்.
10. ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரையின் தேர்வுச்செய்திக்குப்பின் கட்டுரை தொடர்பான புகைப்படங்களோ (Photos) ஒலிஒளிப் படங்களோ (Videos) இருந்தால், புகைப்படங்களை ஐந்து என்னும் எண்ணிக்கைக்கு மேல் மிகாமலும் ஒலி ஒளிப்படங்களை மொத்தம் மூன்று நிமிடங்களுக்கு மிகாமலும் அனுப்புதல் வேண்டும். புகைப்படங்கள், ஒலிஒளிப் படங்கள் சொந்தமானதாக இருக்க வேண்டும். இணையத்தில் பதிவிடப்பட்ட, காப்புரிமை பெற்ற படங்களை அனுப்பினால் அதற்கான விதிமீறல்களுக்கு ஆய்வுக்கட்டுரையாளரே பொறுப்பாவார்.

II. கட்டுரை சமர்ப்பிக்கும் முறை

ஆய்வாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி வாயிலாக மின்-ஆய்விதழ் இணையத்தில் தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

III. கட்டுரை தெரிவு செய்யப்படும் முறை

- 1.) ஆய்வு வல்லுநர்கூட, தரமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆய்வாளர்களுக்குத்

தெரிவிக்கப்படும்.

2.) தேர்வுபெறாத கட்டுரைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.

3.) தேர்வு செய்யப்பட்டு இம் மின்-ஆய்விதழில் வெளியிடப்படும் கட்டுரைகளுக்குக் கட்டணம் கிடையாது.

IV. காப்புரிமை விண்ணப்பப் படிவம் நிரப்புதல்

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை ஆய்வாளர்கள் மின்-ஆய்விதழ் காப்புரிமைக்கான படிவத்தை நிறைவுசெய்து தருதல் வேண்டும்.

V. சான்றிதழ் வழங்கல்

இம் மின்-ஆய்விதழில் வெளியிடப்படும் கட்டுரையாளர்களுக்கு அஞ்சல் வழியாகச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.